உறுப்பினர் திரு. கே.பி. முனுசாமி அவர்கள். (குறுக்கீடு) நீங்கள் உட்காருங்கள். (குறுக்கீடு) நீங்கள் உட்காருங்கள். மாண்புமிகு உறுப்பினர் திரு. கே.பி. முனுசாமி அவர்கள்.

திரு. கே.பி. முனுசாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, (குறுக்கீடுகள்) மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அந்தத் தண்ணீருடைய தரத்தைப் பற்றிக் கூறியபோது, "அந்தத் தண்ணீருடைய உப்பின் அளவு ஏழாயிரம் T.D.S.–லிருந்து இரண்டாயிரம் T.D.S.–ஆகக் குறைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்கள். அதேநேரத்தில் கடந்த ஆட்சிக் காலத்தில் 912 தொழிற்சாலைகளின் கழிவுநீர் ஆற்றிலே கலந்ததைக் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறார்கள். ஆனால், மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களுடைய ஆட்சிக் காலத்தில், தவறு செய்த அந்தத் தொழிற்சாலைகளை இழுத்து மூடியதன் காரணமாக, (மேசையைத் தட்டும் ஒலி) அந்தக் கழிவுநீர் ஆற்றிலே கலக்காமல் தடுக்கப்பட்டிருக்கிறது. அப்படி, கடந்த கால ஆட்சியில் அந்தக் கழிவுநீர் ஆற்றிற்குச் சென்று இருக்கிறது என்று சொன்னால், அங்கேதான் தவறு நடந்திருக்கிறது. அந்தத் தவறைத்தான் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். அதில் எந்தத் தவறும் இல்லை. (குறுக்கீடு)

முற்பகல் 11–50

4. அறிக்கைகள் அளித்தல்

பொது நிறுவனங்கள் குழு

மாண்புமிகு பேரவைத் தலைவர்: உட்காருங்கள். குழுக்களின் அறிக்கைகள் அளித்தல். பொது நிறுவனங்கள் குழுவின் அறிக்கைகள் அளித்தல். (குறுக்கீடுகள்) மாண்புமிகு உறுப்பினர் திரு. பி.ஜி. நாராயணன், பொது நிறுவனங்கள் குழுத் தலைவர். (குறுக்கீடுகள்)

திரு. பி.ஜி. நாராயணன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, "திட்டங்களுக்காக மக்கள் அல்ல, மக்களுக்காகத் திட்டங்கள்" (குறுக்கீடுகள்) என்று இந்திய நாடே வியக்கும்வகையில், எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களையும், வளர்ச்சித்

திட்டங்களையும் வாரி வாரி வழங்கி, (மேசையைத் தட்டும் ஒலி) அவற்றை ஒன்றுவிடாமல் நிறைவேற்றி, மக்களின் நம்பிக்கையை முழுமையாகப் பெற்றிருக்கும் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களை வணங்கி, இந்த அறிக்கையைப் பேரவைக்கு அளிக்கிறேன். (குறுக்கீடுகள்)

2014–2015 ஆம் ஆண்டிற்கான பொது நிறுவனங்கள் குழுவின் 196 முதல் 210 வரையிலான 15 அறிக்கைகளைக் குழுவின் சார்பாகப் பேரவைக்கு அளிக்கிறேன்.

2. தகவல் கோரல்—*தொடர்ச்சி*

உறுப்பினர்கள் கொடுத்துள்ள முன்னறிவிப்புகள்—*தொடர்ச்சி*

திரு. மு.க. ஸ்டாலின்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே. . .*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *பதிவாகி இருக்கிறது. (குறுக்கீடுகள்) நான் அவைக்குறிப்பைப் பார்த்துவிட்டுச் சொல்கிறேன். (குறுக்கீடுகள்) சரி, பார்க்கலாம். (குறுக்கீடுகள்)*

(திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேறினர்.)

திரு. க. பாலகிருஷ்ணன்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே. . .*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *திரு. க. பாலகிருஷ்ணன்,* point of order *இதில் எப்படி வரும்? கவன ஈர்ப்பில் எப்படி* point of order *வரும்? (குறுக்கீடுகள்) கேட்க முடியாது, உட்காருங்கள்.* Point of order *வராது. மாண்புமிகு அமைச்சர் பதில் அளித்தால் முடிந்துவிடும். கேள்வி கேட்கலாம். வாய்ப்புக் கொடுத்தாகிவிட்டது. திரும்ப* point of order *எல்லாம் கேட்க முடியாது. அதில்* point of order *கிடையாது. (குறுக்கீடு) அதில்* point of order *கிடையாது. அவர் கேட்டார், அதில்* point of order *கிடையாது. இரண்டாவது முறை அனுமதிப்பதில்லை. (குறுக்கீடு) கவன ஈர்ப்பில் இரண்டு கேள்விகள் அனுமதிப்பதில்லை. ஒரு கேள்வி கேட்கலாம். இரண்டு உறுப்பினர்கள் இரு கேள்விகள் கேட்கலாம். அதற்குமேல் விவாதம் கிடையாது. நீங்கள் உட்காருங்கள்.*